

சிலுவைப்பாதை

தொடக்க செபம்

முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்!

எல்லோரும்: இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் நடந்து சென்ற சிலுவையின் பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள் வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச்சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்!

சுருக்கமான மனத்துயர் செபம்:

என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.

எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக,

இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்புநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

புனித மரியாவே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபுரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிலுவைப்பாதை நிலையின் தொடக்கத்தில்

இயேசு கிறிஸ்து பாடுபட்ட ---ஆம் நிலை

இயேசுவே! உமது திருச்சிலுவையை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

ஏனெனில் உமது திருச்சிலுவையால் நீர் எங்களை மீட்டருளினீர்.

சிலுவைப்பாதை நிலையின் முடிவில்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.

தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

எங்கள் மேல் இரக்கமாயிரும் இயேசுவே

எங்கள் மேல் இரக்கமாயிரும் - 2

இறந்த நம்பிக்கையாளர்கள் உமது இரக்கத்தினால் உம்மில் நிறைவாழ்வு பெறுவார்களாக! ஆமென்.

முன்னுரை

ஆண்டு முழுவதும் பாடுகள் மனிதனுக்கு இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை தவக்காலத்தில் ஆண்டவரின் பாடுகளை எண்ணி தியானிக்க சிலுவைப்பாதை என்னும் பக்தி முயற்சியை தாயாம் திருஅவை தந்து உதவுகின்றது.

ஆண்டு முழுவதும் இதனை செய்வோரும் உண்டு. காரணம் இன்னும் ஆண்டவர் துன்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றார். சவுலிடம் பேசிய கடவுள், “நீ துன்புறுத்தும் இயேசு நானே” என்றார். மனிதன் துன்புறுத்தப்படுகின்றபோது அவனில் உள்ள கிறிஸ்துவின் சாயல் துன்புறுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றது. படைப்பும் ஓயவில்லை; பாடுகளும் ஓயவில்லை என்பதுவே உண்மையாகின்றது.

மத்தேயு 25:40ல் “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்ற இயேசுவின் கூற்றை கூர்ந்து நோக்கும்போது, மாற்றியும் சிந்திக்கும்போது சிறிய சிறிய சகோதர சகோதரிகளை பொருளாதாரத்தால், சாதியத்தால், மதத்தால், ஆணவத்தால், அகந்தையால், அதிகாரத்தால், பாலியலால் அடிமைப்படுத்தி துன்புறுத்தும் போது, நாம் ஆண்டவருக்கு துன்பத்தையே விளைவிக்கின்றோம் என்பதுவே உண்மையாகின்றது.

எபேசு மக்களிடம் கூறிய பவுல், “நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகின்றோம் என்கிறார். (எபே 06:12)

வசதிகள் பெருகினாலும், வாய்ப்புக்கள் விரிந்தாலும், விஞ்ஞானம் வளர்ந்தாலும், அறிவுத்திறன் கூடினாலும் ஆள்பவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரத்தில் இருப்போரின் தவறான நடத்தையாலும் தறிகெட்டப் போக்கினாலும், சுயநல செயல்பட்டாலும், சுரண்டி இழுக்கும் ஊதாரித்தனத்தாலும், நேரிய போக்கின்மையாலும், உண்மைத்தன்மை உடட்டளவில் கூட இல்லாத போக்கினாலும், நெஞ்சுறுதி சிறிதளவேனும் இல்லாத கயமத்தனத்தாலும், கோழைத்தனத்தாலும் பாழ்பட்டுப் போகும் மானுடத்தை எண்ணி ஒப்புக்கொடுத்து ஜெபிக்கவே இந்தப் பாதையில் பயணிக்க அழைக்கின்றோம். வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக! திருந்துவோம் புது வாழ்விற்காக!

முதல் நிலை: பிலாத்துவின் கோழைத்தனம்

2 திமோத்தேயு 01:07 “கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.”

முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் கோழைகளாக மாறிப் போவதனால் மெசியாவிற்கு சிலுவைச் சாவு.

கூச்சலை கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் உள்ளவர்கள், அடங்கிப் போவதனால் கூச்சலே வெற்றி கண்டது.

மனைவியினால் எச்சரிக்கப்பட்டும், எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ள கொண்ட தயக்கத்தினால் நிகழ்ந்த கோரக் கொலை.

கயவர்களின் கயமைத்தனத்தை அறிந்துகொள்ளும் தலைமைத்துவ ஆற்றல் இல்லாமையினால் கைகழுவும் நிலை.

அதிகாரத்திலும் ஆட்சியிலும் உள்ள இத்தகைய பிலாத்துகளால் சமூகம் இன்றைக்கும் பாதிப்புக்குள்ளாகின்றது.

கோழைகளாக இருந்து போகும் நிர்வாக அதிகாரிகளால் நிர்வாகம் வெகுவே பாதிப்புக்குள்ளாகிறது என்பது வெளிச்சம்.

கோழைகளாகிப் போன பெற்றோர் கண்டிக்கவோ தண்டிக்கவோ மறுக்கும்போது பிள்ளைகளின் வாழ்வு தறிகெட்டுப் போகிறது என்பதைப் பார்க்கின்றோம்.

தலைமையில் இருப்போர், அதிகாரத்தில் இருப்போர், பொறுப்பில் உள்ளவர்கள் கட்டுப்பாடு கொண்ட இதயத்தோடு தனக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தில் துணிவு கொண்டு செயலாற்றிடவே அழைக்கப்படுகின்றோம்.

“நீ பாறை” என்று சொன்னவர், போ, பின்னாலே சாத்தானே! என்றும் கூறினார். “உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது” என்றும் கற்றுக் கொடுத்தார். “என் துன்பக் கிண்ணத்தில் நீங்கள் பருகலாம்; ஆனால் உலகப் போக்கிலான எண்ணங்கள் உங்களுடையதாக இருக்கக்கூடாது” என்று தெளிவுற கற்றுக் கொடுத்தார்.

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புதுவாழ்விற்காக!

செபம்

எமக்காய் பாடுபட்டவரே! கோழையான உணர்வுகளை எங்களிடம் இருந்து அகற்றி, கட்டுப்பாட்டோடு நேரிய பாதையில் வழிநடந்திட அருள்தாரும். ஆமென்

இரண்டாம் நிலை: வரிச்சுமை பாரமே!

வி.ப 06:07 “உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன். உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன். எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.”

மத் 23:04 “சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.”

ஆள்பவர்களும் அதிகாரிகளும் பாரங்களை ஏற்றுபவர்களாகத் தான் இருக்கிறார்கள். பாழ்பட்டுப்போன சமூகத்தில் இன்றைக்கு தங்களது படிப்பையும் பதவியையும் கொண்டு வரிச்சுமைகளை அதிகரித்து வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கச் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பண்டிகைக்கு ரூபாய் 1000/- இலவசம். யார் கேட்டார்கள் இதனை? யாருடைய பணத்தை, யார் எடுத்து யாருக்குக் கொடுப்பது? அரசுப் பணியில் இருப்போருக்குக் கூட விழாக் கால ஊக்கத்தொகை. இது அவர்களது பணம் தானே? இதனை ஏதோ சலுகையைப் போலக் கொடுத்து அதிகாரத்தில் இருப்போர் ஆணவம் கொள்வது என்ன நியாயம்?

பாமர மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, சலுகை, இலவசம் என்கிற பெயரில் அவர்களிடம் இருந்து பெறப்படுகின்ற வரிப்பணத்தை வற்றல்கள் போல வற்றியிறைத்து வாயடைக்க வைத்துவிட்டு, மறைமுக வரிகளை உயர்த்தி, வயிற்றில் அடிக்கும் கயமைத்தனத்தை கண்டு கொள்ளாமலா இறைவன் இருப்பார்?

அறிவீனமான ஆட்சியாளர்களை அகற்றி, உங்களது பாரங்களைக் குறைத்து, உரியவரை அமர்த்துவேன் என்ற நம்பிக்கையின் வார்த்தையே இறைவனது வார்த்தையாகின்றது.

பொறுப்பில் இருப்பவர்கள் காலத்தோடு எண்ணி, எந்த விதத்திலும் பிறர்மீது பாரங்களை அதனை எந்த விதத்திலும் ஏற்றாமல் இருப்பதுவே சிறப்பு. ஆடம்பரக் கொண்டாட்டங்களுக்கு இன்றைக்கு ஆயிரக்கணக்கான வரிகளை ஆலயத்தில் ஏற்றி, குடும்பங்களை ஆண்டு முழுவதும் கடனில் இருந்து கண்ணீர் வடிக்கச் செய்வதும் என்ன நியாயம்? ஆண்டவர் இவர்களை கேட்க மாட்டார் என்ற அதீத நம்பிக்கையா?

பிறரது சட்டைப் பையை பிடித்து இழுத்து, பிடுங்கிக் கொண்டு, வசூல் ராசா, வசூல் மன்னர் என்கிற பட்டப் பெயரை பெற்றுக் கொள்வது என்ன பெருமையான காரியமா?

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

எமக்காய் பாரம் சுமந்தவரே! இத்தகையவர்கள் மனம் மாறச் செய்தருளும். பாமர மக்களின் நம்பிக்கையை மூலதனமாய் மாற்றிக் கொள்ளும் வேசித்தனத்தை வேரறுத்தருளும். ஆமென்.

மூன்றாம் நிலை: ஆடம்பரத்தின் மறுபக்கம்

மத் 23:05 "தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்."

ஜெர்மனியில் ஆடம்பர பங்களா கட்டிக் கொண்ட ஆயரை திருத்தந்தை பிரான்சிஸ் தகுதி நீக்கம் செய்தார் என்பது ஊடகச் செய்தி.

இந்த திருத்தந்தைக்கு தைரியம் எப்படி வந்தது? தான் பொறுப்பேற்ற உடனேயே தனக்கு உரிய, தனக்கு தகுதியான, பாத்தியப்பட்ட திருத்தந்தையின் அரண்மனையில் தங்க மறுத்தார் என்பதாலேயே.

ஆள்வோரின் ஆடம்பரங்களை பட்டியலிட்டால் இன்றைக்கு வாயடைத்து நிற்கும் நிலையே உருவாகின்றது. பொறுப்பில் இருப்போர் ஆடம்பரத்திற்காக இன்றைக்கு செலவு செய்யும் அத்தனை பணமும் ஏழை, எளிய மக்களின் வரிப்பணம் என்பதுதானே உண்மை. கோடீஸ்வரர்கள் கட்டி வைத்து இருக்கின்ற பங்களாக்கள், சேர்த்து வைத்து இருக்கின்ற, பதுக்கி வைத்து இருக்கின்ற அத்தனை பணமும் எளியவர்களிடமிருந்து பெற்றது தானே.

சிற்றின்பங்களைத் தருகின்ற ஆடம்பரங்களாலேயே இன்றைக்கு குடும்பங்களும், சமூகமும் வீழ்ந்தே கிடக்கின்றது. 50அடி தூரத்தில் உள்ள ஆலயத்திற்கு மணமக்களை அழைத்து வர ஐயாயிரம் ரூபாய் வாகனச் செலவு.

இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மணமக்களை ஊரார் பார்க்கச் செய்ய விலையுயர்ந்த வாகனத்திற்கு லட்சத்தில் பணச் செலவு.

யாருக்குப் பெருமை சேர்க்க இந்த ஆடம்பரங்கள்? இத்தகைய ஆடம்பரங்களால் மனிதம் வீழ்ந்தே கிடக்கிறது. எளிமையின் தன்மை அகல அகல மனிதம் பாதாளத்திற்கு தள்ளப்படுகிறது என்பதனை உணர்ந்து கொள்வது எப்போது?

ஆடம்பர, அரச அரண்மனையிலா இயேசு பிறந்தார்? சமூகத்தின், குடும்பத்தின் நலனைக் காக்க எளிமையே சிறந்த வழி.

மேல் சட்டை இல்லாத மக்கள் சமூகத்தில் இருக்க, எனக்கு எதற்கு மேல் சட்டை என்று கேட்டவர் மகாத்மா ஆனார். தலைமைக் குடிமகன் ஆனாலும் தன் விருந்தினரை, தன் வருவாயில் வரவேற்று கவனித்துக் கொண்டவர் முனைவர் கலாம்.

பத்து லட்சத்தில் ஆடை தைத்துக் கொள்பவரும், தங்கத்தால் ஆடை செய்து அணிந்து உலா வருபவரும், ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களும், கோடீஸ்வரர்களும் நாட்டை ஆள, நாடாளுமன்றத்தில் அமர, நாடு எங்கே போகின்றது?

கோடிக்கணக்கில் கட்டப்படும் தேவாலயங்களில் ஆண்டவர் எழுந்தருள்வாரா? அதனைத் தொடர்ந்து பராமரிக்க யாரிடம் பணம் பறிக்க போகிறார்கள்? பாரத்தால் விழுந்தவரை எழுந்திருக்க செய்யப்போவது யார்?

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

எம் பாவத்தால் புழுதியில் வீழ்ந்தவரே! அறிவையும், ஞானத்தையும், அடிப்படை மனிதாபிமானத்தையும் எமக்குத் தந்து, ஆடம்பரங்களை அறவே அகற்றிட ஞான ஒளி தந்தருளும். ஆமென்

நான்காம் நிலை: பரிவின் பார்வை

பரிவின் பார்வை தாய்மையின் வெளிப்பாடு. பரிதவிக்கும் குழந்தையின் மனமறிந்து உதவிடும் மாந்தரே தாய்மையின் இலக்கணம். பரிதவிக்க விட்டு, அழும் குழந்தையின் குரல் கேட்டும் கேட்காமலும், அலைப்பேசியிலும், தொலைக்காட்சியிலும், அரட்டையிலும் அலட்சியமாய் இருப்போர் தரணியில் தாய் என்று அழைக்க தகுதியற்றவரே.

இத்தகைய பரிவின் பார்வை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியமானதே. படைப்பிலேயே இத்தகைய உணர்வு பாலின வேறுபாடு இன்றி அருளப்படுகின்றது என்பதுவே உண்மையும் கூட. எனவேதான் தாயின் கண்ணீரையோ, உழைக்கும் மனிதரின் வியர்வையையோ, முதியோரின் பசியையோ பார்க்கும் எந்த குழந்தையும் ஆணோ பெண்ணோ மழலையின் கரம் நீட்டி துடைத்துவிடுகின்றது; தாகம் தீர்க்க தண்ணீர் கொடுக்கின்றது; தன் உணவை பகிர்ந்து கொள்ள முன்வருகின்றது. இயற்கையிலேயே இறைவன் தந்த உன்னத கொடை இது.

நிர்வாகத்தில், சமூகத்தில், குடும்பத்தில், பொறுப்பில் உள்ளவர்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று. சினை ஆடுகளை பக்குவமாய் அழைத்துச் செல்லும் ஆயன், காயமுற்ற ஆடுகளை பரிவுடனே தன் தோள்மீது சுமந்து செல்வார். இத்தகைய பரிவும், இரக்கமும், அன்பும் கொண்ட தன்மையையே சமூகம் எதிர்நோக்குகின்றது, வரவேற்கின்றது.

தலைமைத்துவ பண்புகளில் மற்றொரு பக்கமாக இதனையும் பெற்றிருக்க வேண்டும் என்பதனையே அன்னை கன்னிமரியாள் அற்புதமாய் அடக்கமாய் எடுத்துச் சொல்கிறார்கள். ஆர்ப்பாட்டம் இல்லாத நிலையில்

அமைதியாய் எல்லா வியாகுலங்களையும் தன் உள்ளத்தில் சுமந்தவாறு பரிவு கொண்டு, பரமனின் பாணியில் பால் கொடுக்கிறார்கள். பரிவின் பரிமாணங்கள் குறைவுபடுவதாலேயே பச்சிளம் குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டத்திற்கும், முதியோர்கள் ஆதரவற்றவர்கள் இல்லத்திற்கும், மன நோயாளிகளின் எண்ணிக்கையும் சமூகத்தில் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாக இல்லை என்பதை உணரும் தருணம் இது.

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

எல்லையற்ற பரிவினால் எம் பாவங்களை சுமந்தவரே! பரிவின் பண்போடு இயங்கும் இதயத்தைத் தாரும். ஆமென்

ஐந்தாம் நிலை: பணிவிடை பெற அல்ல; பணிவிடை புரியவே!

தன்னுடைய கைப்பையை தானே சுமந்து செல்லும் திருத்தந்தையின் அழகு தனி அழகுதான். பதவிக்கு வந்தவுடனேயே பணி செய்வதை மறந்து, பணிவிடை பெறுவதற்கு என்றே பலரை பணியமர்த்திக் கொள்ளும் பரிதாபக் காட்சி. நாடு எங்கே செல்கிறது என்றே கேட்கத் தோன்றுகின்றது.

தனி ஒரு ஆளாய் தொடர் வண்டியில் பயணப்பட்டு வந்தக் காலம் போய் இன்றைக்கு தன்னோடு ஒரு கிராமத்து எண்ணிக்கைக்கு பணியாளர்களை அழைத்துச் செல்லும் தலைவர்களை நினைத்தால் காலம் கெட்டுப் போய் விட்டதே என்றே எண்ணத் தோன்றுகின்றது. கையில் விலங்கிட்டு, துப்பாக்கி சகிதம் காவலர்கள் நீதிமன்றத்திற்கு கைதியை அழைத்துச் செல்லும் காட்சியைப் போல, சூழல் நிலை கைதியாகிப் போன தலைவர்களால் சமூகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது? யாரும் நெருங்கிவிடாத தூரத்தில் கருப்புக் கண்ணாடிகள் புடைசூழ, துப்பாக்கி சகிதம் கருப்பு பூனைப் படைகள் அணிவகுத்துச் செல்லுவது பெருமை என நினைக்கும் இத்தகைய கருப்பு ஆடுகளால், இவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு என்ன பயன் விளைந்து விடப் போகின்றது?

இத்தகைய மனிதர்களின் இருப்பு மக்களின் வரிப்பணத்தின் இருப்பை கரைத்து விடும் என்பதுவே உண்மையாகும்.

பணியாளர்களின் பாதம் தொட்டு கழுவி, பாவிகளின் பாவத்தை தன் மீது சுமந்து, காறி உமிழப்பட்டு, கசையால் அடிபட தன்னையே ஒப்புவித்தவர் பாதையிலேயே செத்துவிடக்கூடாது என்று வயல்வெளியில் இருந்து வந்த சீமோனைக் கட்டாயப்படுத்திச் சிலுவையைச் சுமக்கச் செய்கின்றனர்.

போதகரும் ஆண்டவருமாகிய நானே உங்கள் பாதங்களைத் தொட்டுக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவரது பாதங்களைக் கழுவிட முன்வர வேண்டும் என்று தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். பயந்தவர்கள் பாய்ந்தோடி ஒளிந்து மறைந்து கொண்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் கூட உதவிட முன்வரவில்லை என்பதுவே உண்மையானது.

பணிவிடை புரியும் அன்பர்கள் அருகிக் கொண்டே இருக்கிறார்கள். வட்டம், மாவட்டம், சட்டசபை, மக்களவை, மாநிலங்களவை என எந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டோரும் ஆன்மீகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டோரும் பிறரின் சேவையைப் பெற்றுக் கொள்வதில் தான் பெருமை என நினைக்கும் நிலையே தொடர்கின்றது. பாமரர்கள் வஞ்சிக்கவேப்படுகின்றார்கள்.

உதவிடும் உண்மை ஊழியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். எதுவும் எதிர்பாராமல் எந்த ஆதாயமும் தேடாமல், உதவிடும் உள்ளங்கள் இனம் கண்டறியப்பட வேண்டும்.

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

பணிவிடை புரிய வந்தவரே எம் இறைவா! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பணி பெறுவதில் இன்பம் காணாமல் பணிவிடை புரிந்து உம் மதிப்பீடுகளை வாழ்வாக்க வரம் தாரும். ஆமென்.

ஆறாம் நிலை: துணிந்தவர்களே துயரம் துடைத்திட முடியும்

பயந்தவர் எல்லாம் ஊரையும் நாட்டையும் கெடுத்தவன் ஆவார். துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை.

தியாகிகளின் துணிச்சலே இன்று நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. துணிந்து செயல்பட முன்வருபவனே பிறரது துயரத்தை துடைத்திட முடியும்.

இன்றைக்கு விபத்து நடந்த இடத்தை தங்களது அலைபேசியில் படம்பிடித்து, உறவுகளுக்கு அனுப்பி வைத்து, அற்ப சுகம் காண துடிப்போரால் அடிபட்டவருக்கு என்ன பயன்?

அநாகரீகமாக நடந்து கொள்பவனை கண்டித்து, தண்டித்து திருத்தாமல் அழுவதனால் என்ன பயன்?

எங்களுக்கு மோசே சட்டம் சொல்லுகிறது. இப்படிப்பட்டவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று சவால் விட்டவர்களுக்கு துணிச்சலோடு எதிர் சவால் விட்டு, உங்களிடையே குற்றம் இல்லாதவர் முதல் கல் எறியட்டும் என்றவர் தானே இயேசு. ஓய்வு நாளில் வந்து குணம் பெற்றுச் செல்லக் கூடாது என்று சொன்னவர்களைப் பார்த்து, உங்களது ஆடோ, மாடோ, கழுதையோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்பதால் விட்டு விடுவீர்களோ என சவால் விட்டு, துணிச்சலோடு உன் கையை நீட்டு என்று சூம்பிய கையனுக்கு குணம் கொடுத்தவரே நம் மீட்பர்.

வெரோணிக்கா என்ற இளம் பெண்மணியின் துணிச்சலை பாராட்டும் நாம் அதைக் கைக்கொண்டு ஒழுக, ஏன் தயங்குகின்றோம்? என் ஆண்டவரின் துணை கொண்டு என்னால் எல்லாம் செய்ய முடியும் என்ற துணிவு எப்பொழுது வரப் போகிறது?

அநீதியை எதிர்க்கத் துணியாதவன் அதற்குத் துணை போகின்றான் என்று தானே அர்த்தம். பேராயர் ஆஸ்கார் ரொமேரோ கூற்றின்படி, தீமையை, அக்கிரமத்தை எதிர்க்க துணிச்சல் இல்லாதவன் அதற்கு துணை நிற்கின்றான் என்பது தானே உண்மை.

அநீதியை, அக்கிரமத்தை அகற்றும் பொறுப்பில் உள்ளவர்கள், தங்களது பொறுப்பினை துணிச்சலோடு செயலாற்றி, நீதியை நிலை நாட்டும் வேட்கை கொண்டவர்களாக மாறினாலேயே சமூகம் ஆரோக்கியமுள்ளதாக அமையும். சமூகம் இறைச் சமூகமாகவும் மாறும்.

பிறரை பலிக் கிடா ஆக்கி, தன் சுக போக வாழ்வை கருத்தில் கொண்டு, தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளும் மனிதன் இறைவனுக்கு அருவருப்பான மனிதனே, அவனால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை.

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

தியாகத்தின் திருவுருவே எம் இறைவா! எம் சமூகத்தில் காணப்படும் கொடுமைகளுக்கு எதிராக துணிச்சலோடு எழும் பெண்களை வரவேற்று, அவர்களோடு இணைந்து, இயைந்து சமூகக் கொடுமைகளை வேரறுக்க ஆற்றல் அளித்தருளும். ஆமென்.

ஏழாம் நிலை: எடுத்தேன், கவிழ்த்தேன் நிலை

பொறுப்பில் இருப்போர் நிதானத்தோடு செயல்படுவது அவசியமானது. தலைமைப் பொறுப்பில் இருப்போர் எடுத்தேன், கவிழ்த்தேன் என்கிற நிலைப்பாடு கொண்டவர்கள் என்றால் சமூகத்தை பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்றே அர்த்தம்.

‘நான்’, ‘நான்தான் இங்கு எல்லாம்’ என்று சொல்லிப் பிறரை அரவணக்காமல் செல்கிறவர்கள் ஏதேச்சையதிகாரத்தால் சமூகத்தை விழச் செய்வார்கள் என்பதுவே உண்மை.

“நான் ஒரு யூதனா என்ன?” உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு. உன்னை சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு, இது உனக்குத் தெரியாதா?” எனப் பிலாத்து கேட்டான்.

சர்வ அதிகாரம் தனக்கு உண்டு, நானே இராஜா, நானே மந்திரி என்று அலைந்தவர்கள் எல்லாரும் விலாசம் இன்றி போய்விட்டார்கள் என்பதுவே வரலாற்று உண்மை.

பைத்தியக்காரர்கள், தன்னைவிட வலுக்குறைந்தவர்களிடம் தன்னுடைய வலிமையைக் காட்ட நினைப்பவன் பரிதாபத்துக்குரியவனே!

நான் மந்திரியா? நீ மந்திரியா? நான் இராஜாவா? நீ இராஜாவா? இந்த அகந்தை கொண்டவனையும் கெடுக்கும். குடிமக்களையும் கெடுக்கும். காரணம் இவனால் எந்த நன்மையும் விளையாது என்பதுவே உண்மை.

இத்தகையோர் கையில் பொறுப்பு இருப்பது மிகவும் ஆபத்தானது. வாய்கிழிய பேசுவோரால் எந்த பயனும் விளையாது என்பதுவே உண்மை. ஆபத்தான பேர்வழிகள் இவர்கள்.

சரியான திட்டமிடல், தெளிவான செயல்பாடு, கூர்மையான பார்வை, இவை எதுவும் இன்றி, இணைந்து, இயைந்து செல்லத் தெரியாதவர்கள் சமூகத்தை விழிச் செய்கிறார்கள் என்பது தான் உண்மை.

புழக்கத்தில் இருந்த பணத்தை ஒரே இரவில் செல்லாது என நவம்பர் 08ஆம் தேதி சொன்ன சூத்திரதாரியின் செயல்பாடு.

முதலைகளுக்கு முன்னரே தெரிந்தது. ரூபாய் நோட்டில் கூட செப்டம்பர் 03ஆம் தேதி பொறுப்பேற்ற தலைவரின் கையொப்பம் ஜூலை மாதமே போடப்பட்டு அச்சிடப்பட்டிருந்தது என்பதுவே உண்மை. பண முதலைகளுக்கு கட்டு கட்டாகப் பணம் போய் சேர்ந்தது என்பதுவே ஊடக உண்மை.

பொறுப்பில் இருப்போர் பொறுமையோடும், நிதானத்தோடும், பிறரை அரவணைத்துச் செல்லும் பக்குவமும் கொண்டவர்களாக இருந்திடல் சமூகத்திற்கு ஆரோக்கியத்தைப் பெற்றுத் தரும் என்பதுவே உண்மை.

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

இறைத் தந்தையின் திருவுளம் நிறைவேற்ற விளைந்த இறைமகனே, நாங்கள் எங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளில் நிதானத்தோடும் பொறுமையோடும் செயலாற்றி எம்மில் உம்மைப் பிரதிபலிக்க வரம் தாரும். ஆமென்.

எட்டாம் நிலை: மகளிரின் சமத்துவம் சாத்தியமா?

நீங்கள் இனி இருவரல்ல; ஒரே உடல் மாற் 10

தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று சரி நிகரான துணையை உருவாக்குவோம் என்று மனிதனை மண்ணால் உருவாக்கிய கடவுள், அவனுடைய விலா எலும்பை எடுத்து பெண்ணாக வடித்து, அவனிடம் ஒப்படைத்தார்.

ஆதிப் பெற்றோரின் பாவத்தால், பெண்ணைப் பார்த்து, ஆண் உன்னை ஆள்வான் எனக் கூறினார். தந்தையாம் கடவுள் புதிய ஏற்பாட்டிலோ ஒரே உடல் எனக் கூறுவதைப் பார்க்கின்றோம். எனவே தான் பவுல் கூறுவார். ஆண் என்றும் இல்லை, பெண் என்றும் இல்லை, அனைவரும் சமமே என்று.

இதனையே பேதுரு கூறுவார்: ஆண்களே! பெண்கள் வலுக்குறைந்தவர்கள் என்பதனை உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழ்வு வாழ்வ தரும் அருளுக்கு உடன் உரிமையாளர்கள் என்பதனால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள் என்றார். 01 பேதுரு 03

இங்கு நடக்கின்ற கூத்துக்களைப் பார்க்கின்ற போது எண்ணிக்கை விளையாட்டுக்களே நடக்கின்றது. 33 சதவீதம் தருவோம் என்று கூவுகிறார்கள். ஆட்சிக்கு வந்தால் மறந்து போகிறார்கள். ஏதோ இட ஒதுக்கீடு செய்து கொடுப்பது சாதனை போல நினைக்கிறார்கள். பெண்களின் இட ஒதுக்கீடு என்று பேசுவதே, ஆண் ஆதிக்க சமூகத்தின் அவலத்தின் வெளிப்பாடு என்பதனை உணராது இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் சுதந்திரமான செயல்பாடு நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எவ்வளவு முக்கியம் என உணராது இருக்கின்ற நாடு முன்னேற்றம் காணப் போவதும் இல்லை. வளர்ச்சியடையப் போவதும் இல்லை.

“ஆணுக்கு ஒரு நியதி, பெண்ணுக்கு ஒரு நியதி” அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? என்று சொல்லும் சமூகத்தால் பாதகமே ஒழிய சாதகம் இல்லை. பாலியலால் துன்புறுத்தி, வன்புணர் கொடுமையினால் அநீதி செய்யும் சமூகம், அதனை தடுக்காத ஆட்சியாளர்களால், அத்தகையோருக்கு துணை போகும் அதிகாரிகளால் சமூக நன்மை தடைபடுகிறதேயன்றி எந்த வளர்ச்சியும் இல்லை என்பதுவே உண்மை.

லூக் 08ல் தன்னோடு, தன்னுடைய பணியினில் பெண்களை சேர்த்து பயணித்த இறைமகன், தன் உயிர்ப்பினை வெளிப்படுத்த பெண்ணையே தன் திருத்தாதர்களிடம் அனுப்பி செய்தி சொல்லச் சொன்னார்.

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

இறையாட்சிப் பணியில் பெண்களையும் இணைத்துக் கொண்டவரே, எம் சமூகத்தில் பெண்களின் உரிமைக்கு எதிராக இழைக்கப்படும் தீமைகளுக்கு குரல் கொடுத்து, பெண்ணடிமைத்தனத்தை வேரோடு அழிக்க வரம் தாரும். ஆமென்.

ஒன்பதாம் நிலை: மந்தையைச் சேர்க்காது சிதறடிக்கும் போக்கு வீழ்ச்சியே!

ஆள்பவர்களின் ஆற்றல் தன் மந்தையை ஒன்று சேர்ப்பதில் தான் இருக்கிறதே ஒழிய, மந்தையைக் கூறுபடுத்திப் போட்டு சுகம் காண்பதில் அல்ல.

ஆங்கிலத்தில் உள்ள சொல்லாடல் "DIVIDE and RULE" பிரித்து, சிதைத்து, சின்னாபின்னமாக்கி அதிலே குளிர் காய்ந்து கொள்ளுதல் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் போக்கு என்பது வரலாறு சொல்லும் உண்மை.

அதனையே இன்றைய தலைவர்களும் தங்களுக்குச் சாதகமாக நினைத்து, எதன் அடிப்படையிலாவது தன் மக்களை, தன் மந்தையைப் பிரித்தாலும் போக்கு சமூகத்திற்கு வீழ்ச்சியே.

ஒன்று சேர்ந்து இருப்பது மிகப்பெரிய சக்தி. அச்சக்தியை பயனுள்ள விதத்திலே பயன்படுத்தி நல்லது செய்து கொள்ளாமல், தன்னுடைய பதவிக்கு ஆபத்தாகிவிடுமோ என்ற குறுகிய எண்ணத்தில் மக்களை சாதியத்தால், குலத்தால், மதத்தால், மற்ற பிற காரணிகளால் சிதைத்து அரசியல் செய்யும் சூட்சுமம் இன்றைக்கு எல்லா தரப்புகளிலும் நீக்கமற நிறைந்து இருப்பது வேதனையான ஒன்றே. 'வல்லரசு ஆவோம்' என்ற கனவு கூட இன்றைக்கு தகர்க்கப்பட்டு நிற்கின்றது என்பது வேதனையே. இதனால் சுகமனிதனையே அடித்துக் கொன்று சாகடிப்பது என்பது சமூகத்திற்கு பெரும் ஆபத்தே. இத்தகைய தலைவர்களை இனம் கண்டு அகற்றி விட

முனைபவர்களை சமூகத் துரோகிகள் என்று புறக்கணிப்பதும், ஒதுக்குவதும் நடக்கத்தான் செய்கிறது.

பணபலம், ஆட்சி, அதிகார பலம் இவற்றை ஆயுதமாக்கி, மக்களின் எளிமை, அறியாமை, நம்பிக்கை இவற்றை மூலதனமாக்கி அந்த மக்களையே ஏமாற்றிப் பிழைப்பது, தன் நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்வது என்பது சதிகாரர்களின் சதிச்செயலே.

சமூகமோ, அது இறைச் சமூகமோ இன்றைக்கு விழிந்து கிடக்கின்றது என்றால் இத்தகைய தலைவர்களாலேயே என்பதனை உணர்ந்து, சமூக மக்கள் விழிப்படைந்து எழுந்து பயணிக்க ஒன்று பட்டாலேயே சாத்தியமாகிட முடியும்.

ஒத்தக் கருத்துள்ளோரும், உண்மையாய் சமூக அக்கறை கொண்டவர்களும் ஒன்றாய் இணைந்து செயல்பட்டாலேயே சாத்தியமாக்க முடியும். தன் உயிரையும் துச்சமென எண்ணி துணிந்தால் சாத்தியமாக்கிட முடியும். தன் உயிரை இழப்பவனோ அதனைக் காத்துக் கொள்வான் என்று கூறிய இறைமகன் சமுதாய அக்கறையோடு துணிந்ததாலேயே எழுந்து நடந்திட முன்வந்தார்.

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

நல்ல ஆயனாக மந்தைகளை ஒன்று சேர்ப்பவரே எம் இறைவா! ஒரே கடவுளின் பிள்ளைகளாகிய நாங்கள் எங்களிடையே இருக்கும் பிரிவினை சக்திகளை இனம் கண்டு, ஒற்றுமையை எம்மில் ஏற்படுத்த வரம் தாரும். ஆமென்.

பத்தாம் நிலை: அந்தரங்க பாவங்களின் அதிகரிப்பு

நிர்வாகத்தினரின் ஒழுக்கமின்மையாலும் நேர்மையற்றத் தனத்தாலும் கண்டு கொள்ளாத நிலையினாலும் அடக்கமற்ற, அதிகார வெறியினாலும் ஆணவமிக்க போக்கினாலும் அந்தரங்க பாவங்கள்,

கட்டுக்கடங்காத பாலுணர்வு, வன்புணர்வு அதிகரிக்கத் தொடங்கி இருப்பது வேதனையைத் தருகின்றது.

பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் எனப் பேசும் ஆணாதிக்க சமூகம், பெண்கள் இரவில் எதற்கு வேலைக்குப் போக வேண்டும் எனக் கேட்கும் சமூகம், அவர்களது உரிமையைப் பறிக்கத் துடிக்கின்றது. ஆண்கள் அவர்களை மரியாதையோடு நடத்திட வேண்டும் என்று எண்ணாது, ஆண்களின் பாலுணர்வு வெறித்தனத்திற்குத் துணை போகின்ற போக்கும், இந்தச் செயல்களைக் கண்டுகொள்ளாத தன்மையும் குற்றவாளிகளை கண்டிக்க, தண்டிக்க மறுக்கும் சமுதாயம் இன்று பாதுகாப்பாக பெண்கள் பயணிக்க, வாழ தகுதியற்ற நாடுகள் பட்டியலில் முதன்மையான இடம் பெற்றிருக்கிறது என்பது பெருத்த அவமானமே. அகிம்சையை போதித்த நாட்டில்தான் இன்று எண்ணற்ற பாலியல் குற்றங்கள், கற்பழிப்புகள், அந்தரங்கப் பாவச் செயல்பாடுகள். கள்ளத்தன காதலுக்கு சட்ட உரிமை கொடுத்து நிற்கின்ற கேவலமான சமூகமாக மாறி வருவதாலேயே பாவ அக்கிரமங்கள் பெருகி நிற்கின்றது. தனிமையில் இருக்க பயம், நடமாட பயம், பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பின்மை, அந்தரங்க ஆடை மாற்றச் செயல்களையும் படம் பிடித்து வக்கிரப் புத்தியோடு செயல்படும் அவமானச் செயல்களின் பெருக்கத்தாலேயே இன்று கொலை, கொள்ளை சகஜமாகிப் போன நிலை.

ஆள்பவர்களின், அதிகாரத்தில் உள்ளவர்களின் தலைமைத்துவ பண்பு இல்லாத நிலையா? இல்லை கையாலாகாதத் தன்மையா? இல்லை இவர்களின் ஒழுக்கக் கேடா? இது போன்ற பல கேள்விகளைக் கேட்டுப் பார்த்து அவர்களின் குறையே என்று தீர்மானித்து விட்டு நாம் சும்மா இருந்து விட முடியுமா?

இவர்களைத் தேர்வு செய்தது நாம் தானே? நம்முடைய குற்றம் தானே? இவர்களது பணத்தைப் பெற்று, இலவசங்களைப் பெற கால் கடுக்க நின்ற நாம் குற்றவாளிகள் தானே? எச்சில் தன போக்கினால், காலம் காலமாக சின்னங்களையும் முகங்களையும் அழகினையும் பேச்சினையும் சொல்லி மயங்கி நின்ற நம் குற்றங்கள் தானே?

திருமணம் உயர்வாக மதிக்கப்பட வேண்டும்; அந்தரங்கப் படுக்கை மாசுபடக் கூடாது எபி 13: 4

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக! திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

நீதி தவறாத வேந்தரே எம் இறைவா! சிறந்த தலைமைப் பண்புகளின்றி நேர்மையான குணம் இன்றி மக்களை ஆளும் தலைவர்கள் மனமாற்றம் அடைந்து நீதியோடு மக்களை ஆள வரம் தாரும். ஆமென்.

பதினொன்றாம் நிலை: பகிர்தலும் பணி சிறக்கவே!

அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக மாவட்டம், வட்டம், பஞ்சாயத்து, ஊராட்சி என்ற நிலையில் இருப்போர் தான் தோன்றித் தனமாக திரிவது என்பதுவும் தடியெடுத்தவன் எல்லாம் தலையெடுத்தவன் எல்லாம் தலைவனாகி கட்டப் பஞ்சாயத்து செய்வது என்பதுவும் ஊர் பொறுக்கிகளாகி ஊரை துவேசம் செய்வது என்பதுவும் “நானும் ரவுடிதான்” என்று சொல்லி நீதியைக் குலைப்பது என்பதுவும் வட்டிக்குப் பணம் கொடுத்து, கந்துவட்டி வாங்கி உழைப்பே இல்லாது குடும்பங்களைச் சிதைப்பது என்பதுவும் தாதாக்களின் ஆட்சியே நடைபெறும் என்று சொல்லி, சட்டச்சிக்கல்களை உருவாக்குவதும் பாதுகாப்பற்ற வாழ்க்கை சூழலை உருவாக்குகிறது.

காவலர்களை அடிமைகளாக்கி, ஆட்சியாளர்களை கைப்பாவைகளாக்கி, காவலர்களை தாதாக்களாகவும், ரவுடிகளாகவும், போக்கிரிகளாகவும் செயல்படத் தூண்டும் நிலை இந்த சமூகத்தை மரணத்திற்குத் தள்ளுகின்றது என்பதுவே உண்மை.

நேர்மையோடும் உண்மையோடும் நியாயத்தோடும் கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டோடும் உழைக்கும் துறைநிலை ஊழியர்களை ஊறுகாய் போல வைத்துக் கொண்டு, பல்வேறு துறைகளில் கருப்பு ஆடுகளை, வேலி தாண்டி மேய்ந்தவர்கள், தலைமை பொறுப்புகளில் வைத்துப் பார்ப்பது அழகா? அவமானமா?

பணிகளைப் பகிர்வது என்பது பணிகளைச் சிறப்புறச் செய்யவே! தன்னுடைய பணிகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தாதர்களோடு, சீடர்களோடு.

இத்தகைய பகிர்வில் பாடுகள் உண்டு, சிலுவை மரம் உண்டு, முள் முடிகள் உண்டு, ஆணிகள் உண்டு, அறையப்படுதல் உண்டு என்பதைத் தானே அனுபவித்து அறிக்கை செய்கின்றார் இயேசு.

இதனாலேயே இன்றும் திரு அவையில் திருத்தூதர்களாக, சீடர்களாக, குருக்களாக, துறவறத்தாராக பணிகளை பகிர்ந்து முன் எடுத்துச் செல்வோம் பல பிரிவினைகளாக இருந்தாலும், பாடுகளையும் சந்திக்க மனத்துணிவு கொள்கின்றனர்.

இதனாலேயே திரு அவையின் புனிதர்களின் பட்டியலில் பொது நிலையினர், குருக்கள், துறவறத்தார், குடும்பத்தார், ஆயர்கள் இடம் பெறுகின்றனர்.

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

பகிர்வின் இறைவா! நாங்கள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டப் பணிப் பொறுப்புகளை பகிர்ந்து, சிறந்த முறையில் உம் பணி ஆற்ற வரம் தாரும். ஆமென்.

பன்னிரெண்டாம் நிலை: நரபலி தொடர்கதையோ?

‘ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்’ என்பது மூத்தோர் வாக்கு. இன்று ஆட்சியாளர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது நிலையைத் தக்கவைத்துக் கொள்ள பிறரை பலியாக்கி தாங்கள் சேவையினை செய்ததாகக் காட்டி, தாங்கள் சமூகத்தின் காவலர்கள் என்று பிதற்றிக் கொள்கின்றார்கள்.

யோவான் 19:12 யூதர்கள், “நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி” என்றார்கள்.

அவரைப் பலியாக ஒப்புக் கொடுத்ததில் இருந்து கயபாவும், பிலாத்துவும் நண்பர்களாகிக் கொண்டார்கள். அறிந்திருந்தும், தெரிந்திருந்தும், மனைவியால் எச்சரிக்கப்பட்டும் விடுவித்தால் பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தால் பதவியை தான் அமர்ந்திருக்கும்

ஆசனத்தின் மீது கொண்ட மோகத்தினால் சிலுவையில் அறையக் கையளிக்கின்றனர்.

வரலாற்றில் எண்ணற்ற உதாரணங்கள் உண்டு இறுதி கட்டப் போரில் வெற்றி பெற்றோம் என்று ஓங்கரித்துக் கொண்டு, தலைவரைக் கொன்று விட்டோம் என்று சொல்லிக் கொண்டு எண்ணற்ற அப்பாவி மக்களை கூண்டோடு கொன்றொழித்த வரலாறும் இரத்தத்தினால் பதிவாகி இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

எதிர்த்துப் பேசினால் ஆர்வலர்கள் அடித்து துவைத்துக் கொல்லப்படுகிறார்கள். கேள்விகள் கேட்டால் பத்திரிக்கையாளர்கள் சுவடே இல்லாமல் அழிக்கப்படுகிறார்கள். நீதிக்கு விலை பேசினால் விலை போகாத நீதியரசர்கள் காணாமலே போகிறார்கள். இப்படி எல்லாத் துறையில் இருப்பவர்களும் ஆட்சியாளர்களால், அதிகாரத்தில் இருப்பவர்களால் நரபலியாக்கப்படுவதே தங்களது தோலைக் காயப்படுத்திக் கொள்ள விரும்பாததாலேயே.

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

இரத்தம் சிந்தி மீட்பைக் கொணர்ந்தவரே எம் இறைவா! நீதிக்குக் குரல் கொடுக்கவும், நீதியின்பால் தாகம் கொண்டு சமூக அக்கறையோடு வாழ்வரம் தாரும். ஆமென்.

பதிமூன்றாம் நிலை: பிறர் கண்ணீர் மதிப்பில்லாததோ?

புல்வாமா தாக்குதலில் மரித்த இராணுவ வீரர்களைப் போல எத்தனை குடும்பங்களில் வன்முறை, தீவிரவாதம், போர், குடும்பத் தகராறு போன்ற பல்வேறு தாக்குதல்களால் தாலி அறுத்தார்கள் எத்தனை விதவைத் தாய்மார்கள். அரசுக்கு வருவாய் என்று சொல்லிக் கொண்டு, அரசே மது விற்பனை செய்து அதனாலும் பல குடும்பங்களில் பெண்கள்

விதவைகளைக்கப்படுவதும் ஒருவித வன்முறை தானே. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவமானத்தால் தங்களை மாய்த்துக் கொள்ளும் போது அனிதா போன்றவர்களின் கனவுகள் சாகடிக்கப்படும் போது எத்தனைப் பெற்ற வயிறு எரிந்து போவதும் ஒரு வித வன்முறை தானே?

ஆணவக் கொலைகள் என்று இன்று புது வடிவம் எடுத்து வரும் கொலைகள், மறுமணத்திற்கு போக விரும்பாது நிற்கும் இளம் உள்ளங்கள் பாதிக்கப்படுவது வன்முறை தானே?

வரதட்சணை என்ற கொடுமையாலும், விலைவாசி ஏற்றத்தாலும், தங்கத்தைப் பதுக்குவதாலும் வாழாது போகின்ற முதிர் கன்னிகளும் பாதிப்படைவது வன்முறை தானே?

மாற்றுத் திறனாளிகள், பாமரர்கள், எளியவர்கள், பலவீனமானவர்கள் போன்றோர்மீது தொடுக்கப்படுகின்ற குண நலன் குறித்து எழுப்பும் விமர்சனங்களும், பெயரைக் கெடுத்து அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதும் ஒரு வித வன்முறைதானே?

இத்தகைய வன்முறைகளினால் அதிகமாக பாதிப்படைவோர் பெண்ணினமே. இவர்களது கண்ணீர், கதறல் நம்முடைய இதயத்தை உருக்காது போவதற்கு நம்முடைய ஆளுமையின் அதிகார பலமே என்பதனை உணர்ந்து கொள்ள விழைவோமா?

கல்வாரியில் அன்னை மரியன்னையின் கதறல் நம் செவிகளுக்குக் கேட்காதோ?

பாதகர்களால், துரோகிகளால், சுய நலவாதிகளால், கொடியவர்களால், ஆள்பவர்களால், அதிகார பயத்தினால் தன் இளம் வயது மகனை கொடூரமான கொலையால் சாகடித்த நிலை எண்ணி கதறி அழும் அன்னை மரியின் வியாகுலம் நம்முடைய மனத்தை மாற்றாதா?

பிறரின் கண்ணீர் சிந்தலுக்கு காரணமாக இல்லாதவாறு விழிப்படைவோம். பிறரின் இரத்தம் சிந்தச் செய்வோரின் இரத்தம் சிந்தச் செய்வேன் என்ற கடவுளின் குரலை எச்சரிக்கையாகக் கேட்டு மனம் திருந்துவோம். நம் தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுப்போம். பெண் பாவம் சும்மா போகாது என்ற மூத்தோரின் மொழியை அறியச் செய்வோம்.

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

கண்ணீரைத் துடைக்கும் கல்வாரி நாயகனே! எம் சமூகத்தில் வறுமையாலும் நோயாலும் வறட்சியாலும் பொருளாதாரத்தாலும் நாள்நாள் கண்ணீர் சிந்தும் மக்களின் கண்ணீர் துடைத்திட வரம் தாரும். ஆமென்.

பதினான்காம் நிலை: போலிகளைப் புதைப்போம்

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே! உங்களுக்கு ஐயோ கேடு என்றார் இறைமகன், கல்லறை எச்சங்களும், பூச்சியும், புழுவும் வசிக்கும் இருப்பிடம். இவையே அதனின் இருப்பிடம். தனக்கென ஒன்று இல்லாமல் மாற்றான் தனக்கென வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்படுகின்றார். தந்தை தான் கூறிய படியே மூன்றாம் நாள் உயிர்ப்பிக்கச் செய்வார் என்ற நம்பிக்கையிலேயே.

இன்று கரை வேஷங்களையும், நீண்ட அங்கிகளையும் White collar Job என்று சொல்லி ஒரு வேலையும் செய்யாது வெட்டியாய் திரும்பும் மனிதக் கூட்டம் காற்றிலேயே கட்டடம் கட்டுகின்ற நிலை.

போலியான உறுதிமொழிகள், இலவசங்கள் என்று சொல்லிக் கொண்டு, மக்கள் பணத்தைத் திருடி, தங்களது கமிஷனையும் பெற்றுக் கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களிடம் கொடுத்து, தரமற்ற பொருட்களை மக்களிடமே கொடுத்து கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களாக மாற்றி பூச்சியும் புழுவும் நிறைந்த கறை கொண்ட மனத்துடனே சேவையாளர்களாக, சமூகக் காவலர்களாக அடையாளம் காட்டிக் கொள்வது நியாயமா?

இத்தகைய கல்லறைகள் திறக்கப்படாது போய்விடும். மண் மேடாக போய் பலரும் தெரியாது அதன் மீது நடந்து செல்லும் காலம் வரும் என்பதனை உணர்ந்து ஆட்சியில் இருப்போர், அதிகாரத்தில் இருப்போர்,

பதவிகளைத் தேடித் திரிவோர், பணத்தை நம்பியிருப்போர் தங்களைத் திருத்திக் கொள்ளும் காலம் இதுவே.

அப்பொழுது தான் தீர்வை நாளின் போது கல்லறைகள் திறக்கப்பட்டு நாம் விடுவிக்கப்பட்டு எழுப்பப்படுவோம் என்பது நம் நம்பிக்கை.

இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது என்பதற்கு அதனைப் பார்த்தவர்களே சான்று பகர்ந்தனர். எச்சங்கள் தனியே அங்கு சுருட்டி வைக்கப்பட்டிருந்தது என்பதனையும் அறியப் பார்க்கின்றோம்.

அழியாத நிலைவாழ்வை நாமும் சுதந்தரித்துக் கொள்ள, அழியாத ஆன்மாவைக் காத்துக் கொள்ள தீர்மானிப்போம். மண்ணிலிருந்து உருவான உடல் மண்ணுக்குக் கையளிக்கப்பட்டாலும் விண்ணிலிருந்து அருளப்பட்ட ஆன்மா, உயிர் அவரிடமே சேர்ப்பிக்கப்பட எச்சரிக்கையோடு நம்மை நம் ஆன்மாவைக் காத்துக் கொள்ளும் காலம் இதுவே.

வீணான, வேண்டாத உறுதிமொழிகள் சவால்கள் செயல்களைக் கைவிடுவோம். இலவசங்களையும் ஏமாற்று வித்தைகளையும் தேடித் திரியும் மனிதக் கூட்டமாய் மாறி விடாது உண்மைக்கு சான்று பகர்வோம்.

வாரீர் தியானிப்போம்!

வருந்துவோம் தவற்றிற்காக!

திருந்துவோம் புது வாழ்விற்காக!

செபம்

உமது சாயலாக எம்மைப் படைத்தவரே! உம் சாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மக்களையும் அன்புள்ளத்தோடு ஏற்று, அரவணைத்து, உம் பிள்ளைகள் நாங்கள் என்பதை உலகம் உணரச் செய்தருளும். ஆமென்.